

## Tamil Murli Quiz 20-06-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:

உங்களுக்கு இப்போது \_\_\_\_\_ திருஷ்டி கிடைத்திருக்கிறது. ஆகையினால் நீங்கள் அலைவது நின்று விட்டது.

- A. ☐ மூன்றாம் கண்ணின்
- B. ☐ ஞான
- C. ☐ ஆத்ம
- D. ☐ டிராமாவின்

Q.2) சரியான விடையை தேர்வு செய்யவும்:

தேவதைகளிடத்தில் எந்த ஒரு சக்தி இருக்கிறது?

- A. ☐ முழு உலகத்தையும் இராஜ்யம் செய்வதற்கான சக்தி
- B. ☐ தூய்மையின் சக்தி
- C. ☐ தெய்வீக குணங்களின் சக்தி
- D. ☐ நிர்விகார சக்தி

Q.3) சரியா? தவறா?:

உங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவின் நினைவில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். பாபாவை மறந்து விட்டால் அசுர பரிவாரத்தை சேர்ந்தவர்கள்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.4) சரியான விடையை தேர்வு செய்யவும்:

ருத்ர மாலையில் சிவனும் இருக்கிறார். மனித மாலையில் இருப்பது \_\_\_\_\_ .

- A. ☐ சிவன்
- B. ☐ பிரம்மா - சரஸ்வதி
- C. ☐ ஜகதம்பா
- D. ☐ விஷ்ணு

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

சங்கமயுகத்தில் குழந்தைகள் அனைவருக்கும் பாகியத்தை உருவாக்குவதற்கான ஞானம் எனும் \_\_\_\_\_ கிடைத்திருக்கிறது.

- A. ☐ அகக்கண்
- B. ☐ அறிவு
- C. ☐ ஒளி
- D. ☐ சாவி

Q.6) சரியா? தவறா?:

இது உருவாக்கப்பட்ட நாடகம் என்பதை தெரிந்து கொண்டிருக்கிற காரணத்தால் மனிதர்கள் இன்னார் நிர்வாணத்திற்கு சென்று விட்டார். ஜோதி-ஜோதியில் ஐக்கியமாகிவிட்டது என்று சொல்லிவிடுகின்றனர்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.7) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பாபாவிடம் தொடர்பை சரியாக வையுங்கள். அப்போது சர்வ சக்திகளின் \_\_\_\_\_ வந்துகொண்டே இருக்கும்.

- A. ☐ கிரணங்கள்
- B. ☐ பிராப்தி
- C. ☐ கரண்ட்
- D. ☐ பொக்கிஷம்

Q.8) பொருத்துக:

	Choice		Match
A	முதலில் இல்லாதிருந்த கண்	1	ஆன்மீக தந்தை வந்து ஞானம் கொடுக்கிறார்.
B	சத்தி	2	புத்தகம் முதலியன.
C	பழைய உலகம் மாறும்போது	3	சாந்தி தாமம் , சுகதாமம் செல்வதற்கான வழி
D	குழந்தைகளுக்கு கடினமாக இருப்பது	4	ஞானக்கண்
E	நீங்கள் உருவாக்கத்தேவை இல்லாதது	5	விஞ்ஞானம்
F	யோகத்தின் மூலம் ஆரோக்கியம் உண்டாவதை தெரிந்து கொள்வது	6	ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைப்பது

Q.9) சரியா தவறா என்று குறிக்கவும் :

கீதையில் 5 பாண்டவர்கள் தான் மீதம் இருந்தார்கள். மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள். அவர்கள் கூட மலையின் மீது சென்று கரைந்து விட்டார்கள் என்று காட்டுகின்றனர். இது சரியா?

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.10) சரியா தவறா என்று குறிக்கவும் :

பாபாவின் நினைவில் சரீரத்தை விடுபவர்கள் தான் வெற்றி மாலையின் மணியாக ஆவார்கள்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு